

உடனடி வெளியீட்டுக்காக

2020 ஆண்டிற்கான நினைவுகூரும் தினத்தை ப்ராம்ப்ட்டன் நகரம் ஆன்லைனில் அனுசரிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 27, 2020) – கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்குமுகமாக, 2020 ஆண்டின் நினைவுகூரும் தினத்தை நவம்பர் 11 ஆம் தேதியன்று ப்ராம்ப்ட்டன் நகரம் ஆன்லைனில் கவுரவப்படுத்துகிறது; கூடவே ராயல் கனடியன் லெஜன் –இன் படைப்பிரிவுகள் 15 மற்றும் 609 ஆகியவற்றையும் நினைவு கூர்கிறது.

ப்ராம்ப்ட்டன் நகரின் போர் வீரர்கள் மற்றும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வர்கள் அனைவருக்கும் நகரின் [ப்ராம்ப்ட்டன் நினைவுகொள்கிறது \(Brampton Remembers\)](#) எனும் வலைப்பக்கத்தில் கவுரவிக்கப்படுவார்கள் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரின் அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

இந்த வலைப்பக்கமானது நவம்பர் 11 ஆம் தேதி காலை 10.55 மணிக்கு நேரலையில் காணக் கிடைக்கும்; இதில் மெய்நிகர் நிகழ்ச்சிகளாக சில நிமிட மௌனம் அனுசரித்தல், மலர் வளையம் வைத்தல் இருக்கும்; பொதுமக்களுக்கு நினைவுகூர்தல் தினம் என்றால் என்ன என்பதை விளக்குக்கின்ற ப்ராம்ப்ட்டன் போர்வீரர்கள் பற்றிய காணொலியும் இருக்கும்.

ப்ராம்ப்ட்டன் நகரின் போர்ப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் - இல் மெயின் வீதி (Main Street) மற்றும் குவீன் வீதி (Queen Street) முழுக்கவுமாக தோரணங்கள் தொங்கவிடப்படும்; இதனை நகர நிர்வாகம் மேற்கொள்ளும்.

பாப்பி (Poppy) பிரச்சாரத் துவக்கம் – அக்டோபர் 30

ராயல் கனடியன் லெஜன் பாப்பி (Royal Canadian Legion Poppy) பிரச்சாரம் அக்டோபர் 30 ஆம் தேதி துவங்கி நவம்பர் 11 ஆம் தேதி வரை நடக்கும். இந்த பிரச்சாரத்திலிருந்து திரட்டப்படும் நிதியானது, கனடாவில் ராணுவ சேவையாற்றிக்கொண்டிருக்கின்ற மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நேரடியாக ஆதரவளிக்கும்; அதே நேரத்தில் ராணுவ சேவை செய்பவர்களின் மகத்தான முயற்சிகளை ஒருபோதும் கனடிய மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவும் இது உதவுகிறது. பாப்பி பிரச்சாரத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் ப்ராம்ப்ட்டனில் உள்ள பல்வேறு வணிக ஸ்தலங்களில் ஒரு பாப்பி முத்திரையை ஈடாக குடியிருப்புவாசிகள் மற்றும் பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அறிஞர் கூற்றுக்கள்

“COVID-19 தொற்று பரவல் காரணமாக இந்த நினைவுகொள்ளும் தினத்தை அனுசரிப்பதற்காக எங்களால் நேரில் வந்து ஒன்றுகூட முடியாவிட்டாலும், நமது [ப்ராம்ப்ட்டன் நினைவுகொள்கிறது](#)

[\(Brampton Remembers\)](#) எனும் வலைப்பக்கமானது, நவம்பர் 11 ஆம் தேதி நமது போர் வீரர்களையும் இறுதி உயிர்த்தியாகம் செய்தவர்களையும் கவுரவிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்காக.

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“ராயல் கனடியன் லெஜன் போர்ப்படைப் பிரிவுகள் (Royal Canadian Legion Branches) 15 மற்றும் 609 ஆகியவற்றுடன் சேர்த்து, நினைவுக்கூறும் தினத்தை அனுசரிப்பதற்காக நகர அலுவலர்கள் இதற்கென ஒரு சிறப்பு ஆன்லைன் வலைப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். [ப்ராம்பட்டன் நினைவுகொள்கிறது \(Brampton Remembers\)](#) எனும் வலைப்பக்கத்திற்கு வருகை புரிவதன் மூலமாக, ஒவ்வொருவரும் அணுகக் கூடிய ஒரு முக்கியமான வலைப்பக்கமாகும் இது..”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்*

“ப்ராம்பட்டனில் உள்ள ராயல் கனடியன் லெஜன் -இன் (Royal Canadian Legion) **மேஜர் வில்லியம் ட்வைட் ஷார்ப் (Major William Dwight Sharpe) போர்ப்படைப்பிரிவு 15** இன் தலைவராக இருக்கும் நான், 2020 மெய்நிகர் நினைவுகூறும் தினம் சேவையில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன். நினைவுகூறும் தினம் அனுசரிப்பது என்பது 100 ஆண்டுகளுக்கு முன்பு ப்ராம்பட்டனில், டவுன் கவுன்சிலராக இருந்தவரும் மற்றும் பெரும் போர் படைவீரர்கள் சங்கத்தின் (Great War Veterans' Association) (பின்னாளில் லெஜன் என அழைக்கப்பட்டது) டொமினியன் தலைவராகவும் இருந்த ஒரு ப்ராம்பட்டன் நகரவாசியால் ஆரம்பிக்கப்பட்டது. அவர்தான் மேஜர் வில்லியம் டி. ஷார்ப் (William D. Sharpe) ஆவார். 1920 ஆம் ஆண்டில் ப்ராம்பட்டன் நகரில் முதலாவது நினைவுகூறும் தினத்தைத் தொடங்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார், இப்போது அவர் பெயரில் ஒரு தெரு உள்ளது. அப்போதிருந்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாம் இப்போது ஆண்டுதோறும் நடத்திவருகின்ற, விருது வெல்லக்கூடிய தொடர் நிகழ்வுகளாக ப்ராம்பட்டன் நினைவுகூறும் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். இதுபற்றி மேஜர் ஷார்ப் பெருமை கொள்வார் என்று நான் நினைக்கிறேன். ”

- *ப்ரையன் கேப்பன், தலைவர், மேஜர் வில்லியம் ட்வைட் ஷார்ப் போர்ப்படைப்பிரிவு 15, ராயல் கனடியன் லெஜன், ப்ராம்பட்டன்*

“இந்த ஆண்டிலும், நினைவுகொள்ளும் தினத்தை அங்கீகாரம் செய்வதற்காக, நாங்கள் ப்ராம்பட்டன் நகரத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். நினைவுகூறும் செவையானது ஆன்லைனில் இருப்பதால் இந்த ஆண்டு இது சற்று வித்தியாசமாக இருக்கும். நமது சுதந்திரத்தை பாதுகாக்க தங்களை தாங்களே ஆபத்தில் ஆழ்த்திய அனைவரையும் நாங்கள் அடையாளம் காண்கிறோம், மேலும் அவர்களின் சேவைக்கும் தியாகத்திற்கும் நன்றி கூறிக்கொள்கிறோம். நவம்பர் 11 ஆம் தேதி காலை 10:55 மணிக்கு [ப்ராம்பட்டன் நினைவுகொள்கிறது \(Brampton Remembers\)](#) எனும் வலைப்பக்கத்திற்கு வருகை புரிய மறக்காதீர்கள். ”

- *ஜூடி-ஆன் டெய்லர், தலைவர், ராயல் கனடியன் லெஜன் போர்ப்படைப்பிரிவு 609*

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca